

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதிவிசேஷமானது

අංක 1746/4 - 2012 පෙබරවාරි 21 වැනි අඟහරුවාදා - 2012.02.21
1746/4 ஆம் இலக்கம் - 2012 ஆம் ஆண்டு பெப்புருவரி மாதம் 21 ஆந்திகதி செவ்வாய்க்கிழமை

(අරසාங்கයේ අතිකාරයෙන් පිරිසිදුකරන ලදී)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

ச.வ.பீ. 6/2001 (III).

2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தற் சட்டம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பினது 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியுடன் சேர்த்துவாசிக்கப்படும் 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தற் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஈ) என்னும் பந்தியின் கீழும், 16 ஆம் பிரிவின் கீழும், 112 ஆம் பிரிவின் கீழும் சனாதிபதியினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

மஹிந்த ராஜபக்ஷ
சனாதிபதி.

கொழும்பு,
2012, பெப்புருவரி 21.

ஒழுங்குவிதிகள்

2005, ஒற்றோபர் 12 ஆந் திகதிய 1414/19 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2005 ஆம் ஆண்டின் காப்புறுதிச் சபை ஒழுங்குவிதிகள் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றன :-

(1) அவற்றின் 2 ஆம் ஒழுங்குவிதியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன்மூலமும் :-

“2. காப்புறுதித் தொழிலொன்றைக் கொண்டு நடத்துவதற்குச் சட்டத்தின் கீழ் காப்புறுதியாளரொருவராகப் பதிவு செய்யப்படுவதற்கு விரும்புகின்ற எவரேனுமான், கட்டணமொன்றாக ஐந்து இலட்சம் ரூபாவான பணத்தொகையொன்றை, அத்தகைய தொகை தொடர்பில் செலுத்தப்படற்பாலதான அரசாங்க வரிகளுட்பட, சபைக்குச் செலுத்துவதற்குத் தேவைப்படுத்தப்படுதல் வேண்டும்.”;

(2) அவற்றின் 3 ஆம் ஒழுங்குவிதியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன்மூலமும் :-

“3. காப்புறுதியாளரொருவர் வருடாந்தக் கட்டணமொன்றாகப் பின்வருவதனைச் சபைக்குச் செலுத்துதல் வேண்டும்:-

(அ) முதலாவது தொழிற்பாட்டுப் பஞ்சாங்க ஆண்டுக்காகக் காப்புறுதித் தொழிலின் ஒவ்வொரு வகுப்புத் தொடர்பிலும் ஒரு இலட்சம் ரூபாவான பணத்தொகை ; அத்துடன்

(ஆ) இரண்டாவது தொழிற்பாட்டுப் பஞ்சாங்க ஆண்டு தொடங்கியதிலிருந்தும் அதன் பின்னரும் -

(i) காப்புறுதித் தொழிலின் ஒவ்வொரு வகுப்புத் தொடர்பிலும் இரண்டு இலட்சம் ரூபாவான பணத்தொகை; அல்லது

(ii) முற்போந்த நிதியாண்டின் ஒவ்வொரு வகுப்பினதுமான காப்புறுதித் தொழில் தொடர்பிலும் முழுமொத்த எழுத்திலான கட்டுப்பணத்தின் 0.075%,

இவற்றுள் எது உயர்வாகவுள்ளதோ அத்தொகை.”.